



செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் ப்ராம்ப்ட்டன் நகரின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டிடங்களில் நுழைய தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்று வேண்டப்படுகிறது

ப்ராம்ப்ட்டன், ON (செப்டம்பர் 17, 2021) – சில கட்டிடங்களில் நுழைய தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் சான்று அவசியம் என்ற ஒன்ட்டேரியோ அரசின் [ஒழுங்குமுறைகள்](#) மற்றும் [வழிகாட்டுதலின் பேரில்](#), செப்டம்பர் 22 ஆம் தேதி முதல், ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகத்திற்கு சொந்தமான தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் கேளிக்கை நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட சில கட்டிடங்களில் நுழைய தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்று வேண்டப்படுகிறது. ஒன்ட்டேரியோ அரசின் ஒழுங்குமுறைகளின்படி விதிவிலக்குகள் கொடுக்கப்படும்.

மாகாண அரசின் ஒழுங்குமுறைகள் மற்றும் வழிகாட்டுதலின்படி, கீழ்க்காணும் கட்டிடங்களின் உட்புறம் செல்ல, தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழ்கள் தேவைப்படும்:

- வாட்டர் பார்க்குகள், தனிநபர் உடற்பொருத்த பயிற்சியளிக்கும் இடங்கள் போன்ற விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு உடற்பயிற்சி செயல்பாடுகளுக்காக உபயோகிக்கப்படும் கட்டிடங்கள்
- நிகழ்ச்சிகளை, பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் கட்டிடங்கள்
- மாநாட்டு மையங்கள் அல்லது சிறப்பு நிகழ்ச்சி நடக்கும் மையங்கள் உள்ளிட்ட மக்கள் சந்திக்கின்ற மற்றும் நிகழ்ச்சிகள் நடக்கின்ற இடங்கள்
- இசைக்கச்சேரி, நாடகம் மற்றும் திரைப்பட அரங்குகள்
- கேசினோக்கள், பிங்கோ அரங்குகள் மற்றும் உள்விளையாட்டு நிறுவனங்கள்
- சிற்றுண்டியகங்கள், மது பார்கள் மற்றும் பிற உணவு மற்றும் பானங்களுக்கான நிறுவனங்கள்
- இரவுநேர கிளப்புகள், ரெஸ்ட்டோ-கிளப்புகள் மற்றும் இதுபோன்ற நடனம் ஆடும் வசதிகள் கொண்ட நிறுவனங்களில், உள்ளரங்கம் மற்றும் திறந்தவெளி ஆகிய இருவகையிலும் செயல்படுகின்ற உணவு மற்றும் பானங்களுக்கான நிறுவனங்கள்

தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்று கீழ்க்கண்ட இடங்களில் தேவைப்படாது:

- நூலகங்கள், நீதிமன்றங்கள் அல்லது வரி செலுத்துமிடங்கள் மற்றும் உரிமங்கள்/அனுமதிகள் பெறும் இடங்கள் போன்ற அத்தியாவசியமான நகர நிர்வாக சேவைகள் பெறும் இடங்கள்



- ஒழுங்கு செய்யப்பட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளில் 18 க்கும் குறைவான வயது கொண்ட குழந்தைகள் பங்கேற்கின்ற இடங்கள்; இருப்பினும் பெற்றோர் மற்றும் உடன்வருவோர் உள்ளிட்ட பார்வையாளர்கள் உள்ளே நுழைய தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிணைக் காண்பிக்க வேண்டும்
- பகல்நேர கேம்ப்புகள், குழந்தை காப்பகம் மற்றும் சமூக சேவைகளுக்கான உபயோகிக்கப்படும் வாடகை இடங்கள்
- திருமண வைபவங்கள், மத சேவைகள்/சடங்குகள் மற்றும் இறுதிக் காரியங்கள் (வைபவங்கள் மட்டும்) நடைபெறும் இடங்கள்
- தனியார் வீடுகளில் கூடுபவர்கள்
- திறந்தவெளி நிகழ்ச்சிகள்

தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் பற்றிய ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் வர்த்தகர்களுக்கு துணை புரிய, ஒன்ட்டேரியோ அரசு [வணிகங்களுக்கான வழிகாட்டுநெறிகளை](#) தன் வசம் வைத்திருக்கிறது. முழு விபரங்களையும் [ஒன்ட்டேரியோ அரசின் ஒழுங்குமுறைகள்](#) இல் காணலாம்.

நகர கட்டிடங்களில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தடுப்பூசி செலுத்திக் கொண்ட வழிமுறைகள் ப்ராம்ப்ட்டன் நகர கட்டிடங்களுக்கு வருகை தருகையில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிற்கான பின்வரும் வழிமுறைகள் ஏற்றுக்கொள்ளப்படும்; கூடவே தங்களை அடையாளப்படுத்துகின்ற ஒரு அடையாள அட்டையும் இருக்கவேண்டும் :

1. நோய்த்தடுப்பிற்கான தடுப்பூசி செலுத்திக்கொண்ட ரசீது: இதனை மாகாணத்தின் ஆன்லைன் [கோவிட்-19 தடுப்பூசி முனைத்தில்](#) பெறலாம் அல்லது 1.833.943.3900 என்ற எண்ணில் மாகாண தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவு செய்யுமிடத்திற்கு அழைத்து பெறலாம்.

2. தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான ஒன்ட்டேரியோ அரசின் மேம்படுத்திய டிஜிட்டல் ரசீது: இந்த வசதியை ஒன்ட்டேரியோ அரசு அக்டோபர் 2021 இல் அறிமுகம் செய்யவிருக்கிறது. தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான இந்த டிஜிட்டல் வடிவ ரசீதினை உங்கள் மொபைல் தொலைபேசியில் வைத்திருந்து கேட்கும் இடங்களில் நீங்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டீர்கள் என்பதைக் காட்ட எளிதில் உபயோகிக்கலாம். இந்த வசதி சம்பந்தமாக மேலதிக தகவல்கள் கிடைக்கும்போது அவை வழங்கப்படும்.



BRAMPTON

Service and Information Update

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca